திரு. ப. பொன்னுரங்கம் : நடந்திருக்கிறது, செய்தவனே நான், திரு அரங்கண்ணல் செய்திருக்கிறார்.

மாண்புமிகு திரு. எஸ். ஆர். இராதா : வீட்டு வசதி வாரியத்திலிருந்து கட்டப்படுகிற குடியிருப்புகளாக இருந்தால் வாடகைக்கு இருப்பதை சொந்தமாக்கி விடலாம். ஆனால் அரசாங்கப் பணத்திலேயிருந்து அரசாங்க ஊழியர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் இவை. அரசாங்கப் பணத்திலிருந்து அரசாங்க ஊழியர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகளை மாற்றுவது என்பது இயலாத நிலையில் இருக்கிறது.

மறைமலை நகரில் குடியிருப்போரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகை

301—(*வினா எண். 21650)—திரு. எஸ். ஜகத்ரட்சகன் : மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சென்னைக்கருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நகரமான மறைமலை நகரில் உள்ள வீட்டுச் சொந்தக்காரர்களிடம் பராமரிப்புக்காக மாதம் ரூ. 20 சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் வசூலிக்கப்படுவதை அரசு அறியுமா ?

(ஆ) ஆம் எனில், எவ்வித பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது?

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : (அ) ஆம்.

(ஆ) இந்த பராமரிப்புத் தொகையைக் கொண்டு கீழ்க்கண்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(1) தெரு விளக்கு வசதிகள்.

(2) சாலைகள் பராமரிப்பு.

(3) குப்பை கூளங்கள் அகற்றுதல்.

(4) கழிவு நீர் அகற்றுதல்.

திருச்சி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை

302—(*வினா எண். 22337)—திரு. கே. சௌந்திரராசன் : மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்சி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன ?